

३००—३०८-३१५-३२३-३३०—३३७
३४

श्रीविष्णवसोमाये पञ्चमं

॥ श्रीमद्वरवरमुनिकण्ठसृतम् ॥

—:(O):—

श्रीवेष्णवसोमाये वैष्णवपात्यन्तिलं
पूर्वमत्तवरवरमुनिकर्णम् रुतम्.

(अवधारिक) एवं ब्रह्मास्त्र विष्णवर्त्तिलं अपट्ट
वर्कर्ण औ मणिवन्नान् उन्न चेवति चेवति निरुक्तप्पु
एन्न तु चेवल्लिं मङ्कलाराजसम् चेवति त्रिपोलं मण
वर्ण मारुणीकणीत्तिलं अपट्टवर्कर्णं * वृवरुद्धिपत
कमल ! इय * एन्न यु (वटमेत्रमिल) चेवल्लिं मङ्कला
चरालयम् पञ्चन एव चाप्तात्तकायराले अक्त वरक्य उक्ति
वेचत्तकायिट्टि अक्तित्तकाय अक्तराङ्कलिं अट्टवेल
त्रुत उक्तेत्तराम् वित्तुरुपिक्कलामित्त. उक्तरुतु पूर्वमत्त
वरवरमुनि एव उक्तमुक्तमेन्न त्रुतु वेचियर उमामिट
ट्रुणीत्त. उक्तवाय उक्तेत्तराम् वेले उक्तमुक्तमेन्न
वर्ण अक्तराङ्कलिं उक्तमेन्न उक्तमेन्न उक्तमेन्न.

वरवरमुनिपद्कमल ! जयेत्यनुपमगुमहितचरणमिमम् ।
निजहृदि कलयत निगदत भीः तद्युपरि विचितनवनमिदम् ॥

* मणवर्ण मारुणीकणीत्त निरुवति त्रामकायें !
क्त वरमुक्त एन्न त्रुम् वेलारुपताल एव वरवरमुक्तपत्तमल !

ஏய * என்கிற இந்த வொரு பாதத்தையே சிக்கை செய்வின் ; (அதற்குமேல் சக்தியிருக்கால்) இந்த பாதத்தை எழுத்தடைவே அஜாமக்கப்பட்ட இந்த கர்ஞ்சூத ஸ்து தியையும் கண்டபாடம் செய்து சொல்லுமின்.

ஏவரமுனிவர தவ சரணீ ரவியமமிஹ மம மனसि பஸு ।
முனியதமுடியத இதி வடதோ மம ஖லு ஜனிரிஹ ஸுகலவதி ॥१॥

மணவாள மாழுணிகளே ! தேவரிருடைய திருவடை என் அடியேனது மணத்தில் மாத்திரமே எப்போதும் அடியேறதயார்அப்போலே விளங்கிக் கொண்டிருக்கின்றன என்னவே அடியேறுவதைய ஜன்யம் உபலமாயிற்று.

ஏவிரிஹ ஘நங்நதிமிருத்தீ! ஶஶ்யதி வதிரிவ ந து ஹடயே ।

ஏருவர முனிவர ஹடயங்த மம ஖லு தட்ரிவிலமபஹரசி ॥२॥

மணவாளமாழுணிகளே ! எல்லாவன் வேளியிருஞை மாத்திரம் போக்கவல்லவனேயன்றி உள்ளிருஞை யொழிக்க வல்லவனல்லன் ; தேவரீர் அடியேனது அகனிருஞையெல் எய் அகற்றியருள்கின்றீர். (२)

ஏச்சு ச மனसி ச ஸ்ததமபி ஸ்வகணிதிமநவதிமனிமதுராஸு ।
கலயசி மம வரமுனிவர மோ! ஭வமயபரிஹதிநிபுண ஏரோ ॥३॥

மணவாளமாழுணிகளே ! தேவரிருடைய பரம மதுர மான ஸ்ரீஸ்ருக்கிளையே எதர அடியேறுவதைய வாக்குக் கும் செஞ்சக்கும் விழ்யாமாக்கியருளிற்று ; இனியெனக்கு விழ்யார மயம் கண்டாட விரகுண்டே? (३)

ரதுவரயदுவரமுகமங்களுத்திரிஹ ஶ්ରு லஸதி பரம् ।
விலஸது மம ஖லு நயநபதே முனிவர தந ஶுभதநுரனிஶய ॥४॥

மணவாள மாழுனிகளே ! இவ்வுலகில் ஸ்ரீராம க்ருஷ்ணதி விக்ரஹங்களும் விஜங்குகின்றன ; தாராஜமாக விளங்கட்டுமே ; தேவரிருடைய தீவ்ய மங்கள விக்ரஹ மோங்கே அடியேங்கு கண்ணுக்குத் தேற்றிவாதம்.

முனிரிதி யுருரிதி யதிரிதி ச பிரமஜது யஶ இது வழுஜனதா ।
முனியுருயதிப்பதமாகிலமபி ஸ்஫ுடதுணமிஹ வரயமினி பரம் ॥५॥

முகியென்றும் குருவென்றும் யதியென்றும் இவ்வுலகில் மற்றும் பலரும் பேசப்பட்டிருக்கத்தாலும் அந்த முகி-குரு-யதிபதங்களெல்லாம் மணவாளமாழுனிகள் திறத்திலே தான் அந்த புஷ்டியுடன் விளங்குவன.

(*)

நி஧ிமிய நிஜங்கு நி஦்யதி யே வரமுனிவர தந கணிதித்திம் ।
வழுஜனிவிரचிதம஘னிவஹ க்ஷணலவவி஦லிதம஦்஧த தே ॥ ६ ॥

மணவாளமாழுனிகளே ! தேவரிருடைய தீவ்ய ஸ்ரீ ஸ்வாக்ஷிரீ உள்ளத்துங் தீவ்யோல வைந்துக் காங்கவல்லவர்கள் யாவரோ அவர்கள் பல பிறவிகளில் செய்த பாவங்களெல்லாம் அருடோயும் போயுதில் தேரலையப்பெறுமவராவர்கள்.

(**)

படுமதிரிஹ ஶ්ରு தந கணிதீரயியுரமபிதமபி கலபந் ।
விலஸதி யதி வரமுனிவர தந ஜிதாயாக இதி விரும்யுபேத் ॥७॥

இவ்வுலகில் விவேகியான வோருவன் தேவரிருடைய ஸ்ரீஸ்வாக்ஷிகளை தூயாமல் வாய்க்கொள்வாருகில் அவன்

நயக்கிவைன வென்றவென்று புச்சு பெற்றவனேயாவன்.

தமதமஸுஷங்காஞ்ஜலி஧ிரிதி பிரஸுமரஶுபதரனிஜயஶஸா ।

ஶார்மிதஸுஷங்க ஸுநிவர ஷோ மம ஹடி லி஖ தா ஫ணிதீ: ॥

சமதமாதி குஜக்கடலென்று பெற்ற புச்சுதல் உல
கந்தை யேல்லரம் பரிமளிக்கச் செம்தருளாகின்ற மன
வாள மாழுணிகளே! தேவரிருடைய ஸ்ரீவீலக்கிகளை
ஏன் தூடைய கெஞ்சகம்பால் எழுதியருள வே ஜூம். (4)

கலிவலமநுடிநமாதிக்தம் பிரஸரதி வத வத ஭ுஶமிதி மே ।

மயலநமபி ந ஹி மஜதி மனோ வரஸுநிக்கணிதமிரதிவிமலஸ் ॥

கலியின் கோடுகொம கான் தேரஹம் எவ்வளவு வளர்க்கு
சென்றாலும் அதுபற்றி எனது கேஞ்சில் சீறிதும் அச்ச
மில்லை. ஏனென்றால், மனவாள மாழுணிகளின் ஸ்ரீ
வீலக்கிகளினுள் என் தூள்ளம் தேவி வேபெற்றிருப்பதனால்.

மம மதிரிஹ ஸுவி வஹமதி஭ாக் விலக்கு ஸுநிவர ஷூணு குப்யா ।
அவிரதமயமிஹ தா ஫ணிதீ: நிஜஹடி கலயதி நி஧ிவடிதி ॥

மனவாள மாழுணிகளே! அடியேன் எப்போதும்
தேவரிருடைய ஸ்ரீவீலக்கிகளேயே கேஞ்சில் கிதியாகக்
கோண்டிருக்கிறே ஜென்பதுபற்றி அடியேனது புத்தி
ஈயப் பலரும் கோண்டாடுகின்றனர், இஃது ஒக்கும். (50)

லமதி ஹி ஸுவி வஹஷுநநவாக் கலமிஹ ந கிமபி மஹதி தயா ।

ஸுநிவர யதி தா ந மஹதி ஗ீ: ஧ுவமிவ ஸுவிபுலதமிரமிஹ ॥

மனவாளமாழுணிகளே! இவ்வளகில் மற்றும் பல

ஆசிரியர்களின் திருவக்ஞகள் பல விளக்கினும் அவற்றுல் பயனுண்றும் காணும்; தேவரீருடைய ஸ்ரீவத்சக்ரன் அவதரியர்த்திருக்கல் இருள் செந்தேவரீருக்கும்.

जगदिदमनवधिगुरुभरितं भवति हि, भवतु च गुरुनियुतम् ।
शुभगुणवरवरमुनिगुरुराडयमिह निरूपमगुरुपदभाक् ॥ १२ ॥

இவ்வுலகமானது அளவுகடந்த ஆசிரியர்களை நிரம்பக் கொண்டது; இன்னமும் லகாக்கணக்கான ஆசிரியர்கள் தோன்றட்டுமே; அதனாலென்ன? மணவாளமாழுனிகளைருவதே ஒப்பற்ற ஆசிரியர். (५२)

यतिपतिमतमिह विशद्यितुं कृतजनिरिह खुवि वरमुनिराह ।
विलसति मम हृदि परमकृपाजलनिधिरविरवितममितमुदा ॥ १३ ॥

எம்பெருமானுர் தர்சனத்தை விளக்கச் செய்வதற் கென்றே இட்டீலவுலகில் திருவவதரித்தருளின பேரங்கடலான மணவாளமாழுனிகள் அடியேறுன்னத்துன் மகிழ்ச்சு உண்மையின் குரு.

(க்ஷ)
वरवरमुनिवरनवनमिदं गुणलवविरहितमपि विदुपाश् ।
हृदि सुदमनवधिमुनजनयेदिति दृष्टमहमिदमभिहितवान् ॥

மணவாளமாழுனிகள் விரப்பானான இட்கு வந்தோத்ரமானது ஒரு குணமுற்றாகி இயம் வித்வான்களின் உன்னத்தில் மிக்க மகிழ்ச்சியைத் தருமென்றாலும் இன்னம்.

ஸ்ரீ காந்தி அவ்வால்கிராவரீய ஸ்ரீவாணாந்தாவால்
விண்ணப்பஞ் செய்த

ஸ்ரீமத்வரவரமுநி கர்ணமீம்ருத ஸ்ரூதி
ஞந்தைப் பேற்றது.